

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 2, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 2nd day of August, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Banagala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I
Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1	Bambarawelketiyehena, Ellagawahena, Okanduhena, Tennahena, Beriyeheha, &c.	212	1	33
2	Bambarawelketiyedeniya	1	2	37
12	Annasigaladeniya	0	3	20
13	Ellagawadeniya	1	0	4
14	Do.	0	3	34
15	Panashenamukalana	4	2	33
16	Okanduhenedeniya	0	2	8
21	Milla-aratuwedeniya	0	3	3
25	Ellagawahenedeniya	2	1	37
26	Ehalagahawattedeniya	0	3	4
		226	1	13

on sheets O $\frac{14}{5, 13}$ and O $\frac{14}{4, 12}$ and bounded as follows: on the north by the limit of Hinidum pattu, the village limit of Dangala (the Wewaladola); on the east by the Bambarawelketiye-ela, the Wewaladola, Ihalaokanda sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,938), Ihalaokandedeniya claimed by Hewatennege Don Lewis and others, Ihalaokandewatta belonging to Hewatennege Don Mathes and others, Kandagedarawatta (*alias*) Ehelagahawatta belonging to Hewatennege Nikulas and others, Wattagawadeniya claimed by Hewatennege Don Mathes and others, the Wewaladola, Beriyeokanda sold by Crown to Don Paulig de Silva (T. P. 177,561), the Wewaladola, Okanduhena claimed by Hewatennege Babunhami, Ketalawatta belonging to Crown, cultivated on Crown permit by Hewatennege Nikulas, Okanduhena claimed by ditto, Okandukumbura Pahalamulla claimed by Don Mathes Senanayaka and others, Okandedeniya sold by Crown to Jasin Liyanage Don Eliyas and others (T. P. 163,377), Okandehena sold by Crown to Sirankolagamage Edris (T. P. 166,716), Okanduhenedola-addarawatta belonging to Crown, cultivated by Hewatennege Babun, the Wewaladola, Pahalamulleokanda belonging to Crown, Pahalamullekumbura sold by Crown to Jasin Liyanage Don Eliyas (T. P. 166,723), Pahalamulleokanda belonging to Crown, the Wewaladola, Radageokanda sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,935); on the south by the Bata-atte-ela; on the west by the limit of Hinidum pattu.

NOTE.—The following lot lying within the above-named boundaries is excluded from this notice, and its extent of 4 acres 1 rood and 4 perches is not included in the acreage of 226 acres 1 rood and 13 perches:—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
17	Okandukumbura	4	1	4

මෙහි 1901 ක්වූ අගෝස්තු මස 2 වෙනි දින පටන් කුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් ව.පී 1897ගේ නොමිමර 1කේ ආඥපණතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාර සට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීස්ථරයානන්තාන්තේශේශ ගාල්ලේ කන්තෝරුවේදී උන්තාන්තේශේශ ඉදිරිපිට ඇතිව පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදෙනොත්, එකී විශේෂ මන්ත්‍රීස්ථරයානන්තාන්තේශේශ ව.පී 1897ගේ නොමිමර 1කේ ආඥපණතෙන් සහ ව.පී 1899ගේ නොමිමර 1කේ ආඥපණතෙන් ලැබී තිබෙන බලවල ප්‍රකාර සට, අයිතිවාසිකම් නොකියාපූ එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණැරදක්වනට නොයෙදෙන සෑම ඉඩම් රාජසන්තක ඉඩම් හැරියට උන්තාන්තේශේශ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්තාන්තේශේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දනගන යුතුයි.

බඩලිවු. ඉ. නේවිසියන්,
විශේෂ මන්ත්‍රීස්ථරයානන්තාන්තේශේශ.

பிளான் இலக்கம் 26.


தண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. மா. ப.
1	பம்பறவெலகெட்டியேனே, எல்லகாவாகேன, ஒன் னாடேன, தென்னேகேன, பிரியேகேன, இன் னும் சிலதகனும்	212 1 33
2	பம்பறவெலகெட்டியேதெனிய	1 2 37
12	அன்னாசுசிலதெனிய	0 3 20
13	எல்லகாவாதெனிய	1 0 4
14	ஹே	0 3 34
15	பனங்கேனமுகளான	4 2 33
16	ஒகன் தகேனேதெனிய	0 2 8
21	மில்லஅறட்டுவெதெனிய	0 3 3
25	எல்லகாவாகேனதெனிய	2 1 37
26	எயலகாவத்தெதெனிய	0 3 4
		226 1 13

எல்லை, வடக்கு-இனிதம்பத்துவுடைய எலலை, தன்கலஉடைய எலலை (வேவலதொல); சிழக்கு-பம்பற வெலகெட்டியேன, வேவலதொல, சி. பி. லெமர்கூரியர்க்கு அரசாட்சியாரால விற்கப்படடிருக்கும் எயலஒகன் த (T. P. 158,938), கேவாதென்னேகே தொன் லுவசும் சிலபேர்க்கும் உரித்தபேசும் எயலஒகன் தேதெனிய, கே வாதென்னேகே தொன் மத்தெசும் சிலபேர்க்குமுடைய எயலஒகன் தேவத்த, கேவாதென்னேகே நிகுளசும் சிலபேர்க்குமுடைய கந்தேகெதறவத்த அலலத எயலகாவத்த, கேவாதென்னேகே தொன் மத்தெசும் சிலபே ர்க்கும் உரித்தபேசும் வத்தகாவாதெனிய, வேவலதொல, தொன் பவுளிஸ் த சிள்வாவுக்கு அரசாட்சியாரால விற்கப்படடிருக்கும் பிரியஒகன் த (T. P. 177,561), வேவலதொல, கேவாதென்னேகே பபுன்காமி உரித்தபே சும் ஒகன் தகேன, அரசாட்சியின் உத்தரவால் கேவாதென்னேகே நிகுலன் பயிர்செய்யும் அரசாட்சிக்குள்ள கெட்டகாலவத்த, மேற்சொல்லியவன் உரித்தபேசும் ஒகன் தகேன, தொன் மத்தெஸ் னேனாருயக்கும் சிலபேர்க னும் உரித்தபேசும் ஒகன் தகும்புர பாலமுள்ள, ஜாசின் ளிபனகே தொன் எலியசும் சிலபேர்க்கும் அரசாட்சி யாரால விற்கப்படடிருக்கும் ஒகன் தேதெனிய (T. P. 163,377), சிறன்கொலகமகே ஏதிரிசுக்கு அரசாட்சியாரால விற்கப்படடிருக்கும் ஒகன் தேகேன (T. P. 166,716), கேவாதென்னேகே பபுன் பயிர்செய்யும் அரசாட்சிக்கு ள்ள ஒகன் தகேனேதொல அத்தறவத்த, வேவலதொல, அரசாட்சிக்குள்ள பாலமுள்ளே ஒகன் ச, ஜாசின் வியனகே தொன் எலியசுக்கு அரசாட்சியாரால விற்கப்படடிருக்கும் பாலமுள்ளேகும்புர (T. P. 166,723), அரசாட்சிக்கு ள்ள பாலமுள்ளே ஒகன் ச, வேவலதொல, சி. பி. லெமர்கூரியருக்கு அரசாட்சியாரால விற்கப்படடிருக்கும் நதா கேஒகன் த (T. P. 158,935); தெற்கு-வட்டஅத்தே இயல; மேற்கு; இனிதம்பத்துவுடைய எலலை.

[குறிப்பு—சொல்லிய எலகைகளுக்குள்ளதாய் இகன் கீழ் சொல்லப்படும் தண்டு இந்த அறிக்கையிலிற் ற விலக்கினது. அது அளவு 4 ஏக்கர் 1 றாட் 4 பர்சஸ் மேற்சொல்லிய 226 ஏக்கர் 1 றாட் 13 பர்சஸ் அளப்பி லுட்படுத்தவில்லை].—

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம், ஏ. மா. ப.
17	ஒகன் தகும்புர	4 1 4

[For Tracing see page 4.]




Scale of 16 Chains to an Inch.
Preliminary plan 26.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1	Bambarawelketiyahena, Ellegawahena, Okanduhena, Tennahena, Beriahena, &c.	212 1 33
2	Bambarawelketiadeniya	1 2 37
12	Annasigaladeniya	0 3 20
13	Ellagawadeniya	1 0 4
14	Do.	0 3 34
16	Okanduhadeniya	0 2 8
21	Milla-aratuadeniya	0 3 3
25	Ellegawahenadeniya	2 1 37
15	Panashenamukalana	4 2 33
26	Ehelagahawattadeniya	0 3 4
		<hr/>
		226 1 13
<i>Lot excluded.</i>		
17	Okandukumbura	4 1 4

Sheets O $\frac{14}{5, 13}$ and O $\frac{14}{4, 12}$



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 26.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.
71	Andawilamodaradeniya	0 3 1
72	Hikgahahena	7 2 4
		8 1 5

Surveyor-General's Office,
Colombo, November 30, 1900.

Sheet O $\frac{14}{5, 13}$

S. J. C. MORE,
for Surveyor-General

III.

Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent.
80	Hikgahahenadeniya	1 0 28

on sheet O $\frac{14}{5, 13}$, and bounded as follows: on the north by the Radadola; on the east by Wattagawadeniya claimed by M. Wattuhami; on the south by Hikgahahena sold by Crown to J. L. Don Eliyas and another (T. P. 166,741); on the west by Hikgahahena claimed by J. L. Don Eliyas and others, Hikgahahena sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,940).

සිතියම 26.

O $\frac{14}{5, 13}$ සිතියම පත්‍රයේ අඩවූ :—

බිම්කවරය.

ඉඩමේ නම.

විමරය.

80

... හික්හහනේනේ දෙවිය

අ. ර. ප. 1 0 28

මෙම මාසිම—උතුරට රදුදෙලද; නැගෙනහිරට ඇම. වත්තුසාමි විසින් අයිතිවූ කම් කියන වත්තසාමා දෙවියද; දකුණට අනුව විසින් ජේ. ඇල්. දෙව් එලියස්ට සහ තවත් අයෙකුට විකුනා පු හික්හහනේනේද (T. P. 166,741); බස්නාහිරට ජේ. ඇල්. දෙව් එලියස් සහ තවත් අයවල් විසින් අයිතිවූ කම් කියන හික්හහනේනේද, අනුව විසින් සී. බී. ලැමරර්ට් විකුනා පු හික්හහනේනේද (T. P. 158,940).

O $\frac{14}{5, 13}$ ම අඟචුක් කැපයාලියේ

පිළිගත් ඉලක්කම 26.

අංකය.

කාණ්ඩින පෙරා.

විමරය.


80

... හික්හහනේනේනේ

අ. ර. ප. 1 0 28

අංකය, වැටුප්-තොටොල; සිමුණ-අ. ම. වත්තුසාමි විසින් අයිතිවූ කම් කියන වත්තසාමා දෙවියද; දකුණට අනුව විසින් ජේ. ඇල්. දෙව් එලියස්ට සහ තවත් අයෙකුට විකුනා පු හික්හහනේනේද (T. P. 166,741); බස්නාහිරට ජේ. ඇල්. දෙව් එලියස් සහ තවත් අයවල් විසින් අයිතිවූ කම් කියන හික්හහනේනේද, අනුව විසින් සී. බී. ලැමරර්ට් විකුනා පු හික්හහනේනේද (T. P. 158,940).

(T. P. 166,741); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன, சி. பி. லெமர் குரியருக்கு அரசாட்சியாராவ விற்கப்படமுக்கும் இக்காகேன (T. P. 158,940).



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 26.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
80	Hikgahahadeniya	1 0 28

Sheet O $\frac{14}{5.13}$

Surveyor-General's Office,
Colombo, November 30, 1900.

S. J. C. MORRIS,
for Surveyor-General.

IV.

Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
9	Bemmagodella	0 2 18

on sheet O $\frac{14}{4.12}$, and bounded as follows: on the north by Bemmagawadeniya sold by Crown to J. L. Don Elias (T.P. 166,740), on the east by Bemmagawadeniya claimed by Hewatennage Don Endris and others, on the south by Bemmagawadeniya claimed by Hewatennage Don Endris and others, on the west by Bemmagawadeniya sold by Crown to J. L. Don Eliyas (T. P. 166,740).

சீவியம் 26.

O $\frac{14}{4.12}$ சீவியம் பகுதியில் அமைந்தது :-

சீவியம்.	அமைந்தது.	விஸ்தரம்.
		அ. ர. ப.
9	பெம்மகோடெல்ல	0 2 18

இது மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 158,940); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740).


O $\frac{14}{4.12}$ ம் அளவுக் கட்டாகியில்

பள்ளம் இலக்கம் 26.

தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்.
		அ. ர. ப.
9	பெம்மகோடெல்ல	0 2 18

எல்லை, வடக்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 158,940); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740); மேற்கு-ஜே. எல். தொன் எலியசும் சிலபேர்களும் உரித்துபேசும் இக்காகேன (T. P. 166,740).

(8)



Scale of 8 Chains to an Inch.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.
Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
9	Bemmagodella	0 2 18
Sheet O $\frac{14}{4, 12}$		

Surveyor-General's Office,
Colombo, November 30, 1900.

S. J. O. MORE,
for Surveyor-General.

V.

Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
106	Mahagalagodella	3 1 24

on sheet O $\frac{14}{5, 13}$ and bounded as follows: on the north by Doleliyadda belonging to Banagala Sumana Unnanse; on the east by the footpath; on the south by Migahawatta belonging to S. Don Juwanis and others, Munela Hinela belonging to J. L. Don Eliyas and others; on the west by the Radadola.

O $\frac{14}{5, 13}$ சீதீசமீபவறுசே அவிஷ்டி :- சீதீசம 26.


விதிக்கபரிச.	ஓவிலே கம.	நீதிதரம.
106	மககலகொடெல்ல	3 1 24

மேல் மாகிமீ—டூலியட்டா ஓவிலே கமவறுசே அவிஷ்டி ஓடுகலேட்டிசட்டடி; காலகொடெல்ல அவிஷ்டி ஓடுகலேட்டிசட்டடி; காலகொடெல்ல அவிஷ்டி ஓடுகலேட்டிசட்டடி; காலகொடெல்ல அவிஷ்டி ஓடுகலேட்டிசட்டடி; காலகொடெல்ல அவிஷ்டி ஓடுகலேட்டிசட்டடி.

O $\frac{14}{5, 13}$ ம் அளவுக் கடதாசியில

அண்டு.	பிளான் ஓலக்கம் 26. காணியினது பெயர்.	விசாலம். ஏ. அ. பெ.
106	மாகலகொடெல்ல	3 1 24

எலலை, வடக்கு-பாதுகல் சமன உன்னுன்னலேகடைய தொலையத்த; கிழக்கு-அடிபாதை; தெற்கு-எல். தொன் சுவானிகம் சிலபேர்களுக்குமுடைய மீகாவத்த, ஜெ. எல். தொன் எலியசும் சிலபேர்களுக்கும் முடைய முலனேபுறின் எல்; மேற்கு-றதாதொல.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 26.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
106	Mahagalagodella	3 1 24

Sheet O $\frac{14}{5, 13}$

Surveyor-General's Office,
Colombo, November 30, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

71.

Preliminary plan 26.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
44a	Nawalahenedeniya	0 0 10
45	Nawalahenegodella	1 0 5
48	Do.	4 2 10
46	Kirimetiwalagnawagodella	0 2 15
47	Horaketiyadeniya	0 1 0
		<u>6 2 0</u>

on sheet O $\frac{14}{5, 13}$, and bounded as follows : on the north by Horaketiyadeniya sold by Crown to J. L. Don Eliyas and others (T. P. 153,828); on the east by Nawalahenkumbura belonging to J. L. Don Eliyas and others; on the south by Nawalahenkumbura belonging to J. L. Don Eliyas and others, Horaketiyawatta belonging to P. Balahami and others, Kirimetiwalagawawatta claimed by ditto; on the west by Bata-attedola, Nawalahena claimed by H. Dowan.

සිතියම 26.

O $\frac{14}{5, 13}$ සිතියම පවුලේ අඩංගු :—

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	ඛිමතරම. අ. රූ. ප.
44a	නාවලහේනේ දෙනිය	0 0 10
45	නාවලහේනේ ගොඩැල්ල	1 0 5
48	එම	4 2 10
46	කිරිමැට්ටිවලගාලා ගොඩැල්ල	0 2 15
47	හොරකැට්ටියා දෙනිය	0 1 0
		<u>6 2 0</u>


මේ මායිම—උතුරට අනුච්චව විසින් ජේ. ඇල්. දෙව් එළියස්ට සහ තවත් අයවරුන්ට විකු නාසු හොරකැට්ටියා දෙනියද (T. P. 153,828); නැගෙනහිරට ජේ. ඇල්. දෙව් එළියස්ට සහ තවත් අයවරුන්ට අයිති නාවලහේනේ කුඹුරුද; දකුණට ජේ. ඇල්. දෙව් එළියස්ට සහ තවත් අයවරුන්ට අයිති නාවලහේනේ කුඹුරුද, පී. බාලහාමිට් සහ තවත් අයවරුන්ට අයිති හොරකැට්ටියා වත්තද එම අයවරු විසින් අයිතිවාසිකම් කියන කිරිමැට්ටිවලගාලා වත්තද; බස්නාහිරට බටහිරින් දෙලුද එම. දෙව් විසින් අයිතිවාසිකම් කියන නාවලහේනේ වත්තද.

O $\frac{14}{5, 13}$ ම අභ්‍යන්තර සැලැස්ම

පිළිබඳව විස්තර 26.

අංක.	කාර්තුවේ නම.	ඛිමතරම. අ. රූ. ප.
44a	නාවලහේනේදෙනිය	0 0 10
45	නාවලහේනේගොඩැල්ල	1 0 5
48	එම	4 2 10
46	කිරිමැට්ටිවලගාලාගොඩැල්ල	0 2 15
47	හොරකැට්ටියාදෙනිය	0 1 0
		<u>6 2 0</u>

ආබාදු, වැට්ටි-දෙ. ආ. බොහෝ ආබාදු සිලප්පේරුකුඹුරුදෙනිය (T. P. 153,828); කිරිමැට්ටි-දෙ. ආ. බොහෝ ආබාදු සිලප්පේරුකුඹුරුදෙනිය නාවලහේනේදෙනියද; බොහෝ ආබාදු සිලප්පේරුකුඹුරුදෙනිය නාවලහේනේදෙනියද, පී. බාලහාමිට් සහ තවත් අයවරුන්ට අයිති හොරකැට්ටියා වත්තද එම අයවරු විසින් අයිතිවාසිකම් කියන කිරිමැට්ටිවලගාලා වත්තද; බස්නාහිරට බටහිරින් දෙලුද එම. දෙව් විසින් අයිතිවාසිකම් කියන නාවලහේනේ වත්තද.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 26.

Situation : Banagala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
44a	Nawaladeniya	0	0	10
45	Nawaladenagodella	1	0	5
48	Do.	4	2	10
46	Kirimetiwilagodella	0	2	15
47	Horakotiyadeniya	0	1	0
		<u>6</u>	<u>2</u>	<u>0</u>

Sheet 0 $\frac{14}{5, 13}$

Surveyor-General's Office,
Colombo, November 30, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.